



NOVEMBER 30^V, 1894

THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

இறங்கும் போன்று விடும் நிலையில் தான் சிரியாவின் முக்கிய நகராக இருப்பது என்று அறியப்படுகிறது.

WANTED BY THE POLICE.

AMBANA GURUGE GERIGORIS ; charged with robbery; at Waturuwila, in the Balapitiya district; on August 23, 1894 is a Sinhalese of the Wellala caste; religion, Buddhist; occupation, cultivator; age, 38 years; height, about 5 ft. 4 in.; complexion, dark brown; head, nose, and mouth, large; teeth, well set; eyes, small; hair, copper colour, and tied in a knot; wears a full beard; walks stooping forward; has hair on both ears and marks of parang on the soles of his feet; birthplace, Kahaduwa; general residence, Waturuwila; occasional residences, Poregama, Poddiwala, Amugoda, and Naronawita; haunts, Baddegama; is married; brothers' names, Salman, Isaac, and Carolis de Silva, all of Kalactwa; is well known to the Vidane Arachchi of Ambane and to the Police Officers of Ambana, and Polgahawila. The Police Magistrate of Balapitiya has issued warrant No. 13,049 for the arrest of accused.

Dodampe Gamage Baboon ; charged with robbery at Dorape, Galle, on November 8, 1874 ; is a Sinhalese of the Wellala caste : religion, Buddhist ; occupation, cultivator ; age, 22 years ; height, 5 ft. ; make, well built ; complexion, dark brown ; nose, prominent ; teeth, projecting ; eyes, brown, large ; hair, black, tied in a knot ; has scanty beard ; cheek bones, high ; head, long ; marks of parangi on both legs ; has scars ; birthplace and general residence, Dorape ; occasional residence, Pilane ; haunts, Colombo ; is unmarried ; father's name, Dodampe-gamage Sinno Appu ; mother's name, Godakandegae Bahamini ; is well known to Fatarendge Hendrick and to Godakandage Nicholas, both of Pilane ; one of his grandfathers lives at Ampitiya in Kandy. The Police Magistrate of Galle has issued warrant No. 14,867 for the arrest of accused.

Charles Samarakrama ; charged with robbery at Dorape, Galle, on November 8, 1894; is a Sinhalese of the Wellala caste ; religion, Buddhist ; occupation, trader ; age, 23 years ; height, 5 ft. ; make, well built ; complexion, dark brown ; teeth, filed in front ; eyes, large ; hair, brown, tied in a knot ; has scanty beard ; nose, not prominent ; shoulders, broad ; birthplace, Angulugaha ; general residence, Dorape ; occasional residence, Dodampe ; haunts Colombo ; is married, and has a daughter ; brothers, Don Elias de Silva Samarakrama Gurasekera and Debnis Samarakrama Gunasekera : is well known to the Police

Officer of Pilane and to the constable arachchi of Koggala. Warrant No. 14,867 has been issued by the Police Magistrate of Galle for the arrest of accused.

STOLEN.

ON October 27, 1894, from the owner's premises at Kumbalwella, Galle : a haccery bearing Municipal plate No. 834, Galle. Owner, T. H. Siyadoris.

On November 8, 1894, from the owner's compound at Araji North, Jafina : a reddish and black heifer, bearing brandmarks + on the left foreleg and + on the left cheek ; age, 4 years. Owner, Sinnavan Ponnan.

On November 10, 1894, from the owner's premises at Arai North, Jaffna : a black cow branded *u* on the left flank, + on the left cheek, and X on the left foreleg ; has white spots on the neck. Owner, Nagamuti.

On November 12, 1894, from the owner's premises at Vannarponnai east, Jaffna: a black cow in calf bearing brandmark g on the left foreleg; the tip of its tail is white; age, 6 years; value, Rs. 20. Owner, Arumugam Kanapatty.

On November 17, 1894, from the verandah of the owner's house at Kopiyawatta : a black she-goat about 8 months old. Owner, Juse Appu.

On November 19, 1894, from the cooly line at Kada-wala estate, Hatton : 1 long silver waist chain, 1 small silver necklace, and Rs. 7.50 in cash. Owner, Pody Singho.

On November 22, 1894, from the owner's house at Magalla, Galle: 1 gold necklace called Savady, 6 gold beads, 1 red silk sarong, 3 half silk sarongs of various colours, 1 silk handkerchief, 1 common camboy, and about Rs. 80 in cash. Owner, L. T. Lawa Maricar.

FOUND.

ON November 23, 1894, at Queen street, Colombo : a fly duster, white horse hair, black handle with leather strap. Apply to the Inspector of Police, Fort.

NOTICE.

UDUWAKA Hakuruge Peda, advertised for in "Hue and Cry" No. 1,167 of November 6, 1894, has been arrested.

පොලීඩියට තිහැකරණ අය.

ବାର୍ତ୍ତା, ଦେଖିଲେ ପରିବାରରେ ବିବୁନ୍ଦି; ମୋହୁ ପତି 1894 ଜାନ୍ମିଲେ
ନୋବ୍‌ମେଚିର ମହୀ 8 ଲେଖି ଦୀନ କାର୍ତ୍ତିଳେ ଦ୍ୟୁରତେଲ୍‌ଲି
ଯୋରକମି କାଳୀଙ୍ଗ ବିଷ, ଦ୍ୟୁତାରୁପତ୍ରଙ୍କ କରଞ୍ଜିଲି
କିମିକେ; ଧୂକିଳ, ଚିନ୍ହରୁ; କଲ୍ପି, କୋଶିଗୋପ; ଅଳମ, ଛିବି
କାମ; ରଙ୍ଗିଲ, କୋଶିକୁଦେଶକେରିଯି; ପଥକ, ଅଧିର୍ଦ୍ଦ୍ୟ 22ମେ;
ଦୂର, ଅଧିର୍ଦ୍ଦ୍ୟ; ଶରୀରକ, ଦିଲ୍ଲିଶ୍ଵାସିକେ; ପାତା, କଲ୍ପିଲୁହିଦେ;
ଶୂନ୍ତେ, କେରପିଲୁହା; ଦୂର, ଦ୍ୟୁଦ୍ୟଲୁହା; ଫୁଲେ, ପରିବରତରେ
ପାପିତେ, ଲୋକପି; ଉତ୍ସବରେ ଶରୀର କାମ କୋଶିଗୋପ
କିମିଲୁହା ଧୂକିଳ; ଯିବିଲ ମିଳକ ଧୂକିଳ ଧୂକିଳ
ଦୂରକିମି ଧୂକିଳ; ବିତ୍ତି, ଦୀର୍ଘକେ; କନ୍ଦିତ୍ର ଦେଖେମି ପରିବରି ଲୁହନ୍ତି
ଧୂକିଳ; କୁଣ୍ଡିଲେ ଧୂକିଳ; ଦୂରବ କାମ କାମ ବେବିହେବିପାଦିବ
ପରିଦିନରେ ପୁରୀନା, ଦ୍ୟୁରପେନ୍ଦ୍ରା; ଶିଲକରତିତ ପରିଦିନରେ କାମ,
କାମ, ପିଲାନେନା; ମୁଦୁଅଯାତିତ କୁଲିପାଦିବନ୍ଦିନ, କୋଶି
କିମି; ଧୂକିଳିକାମା; ପିମା, କେ କାମ, ଦେଖିଲିପେକାରିଲେ
କିମିକେନ୍ଦ୍ରୀ ଅନ୍ତର୍ପରିମା; ମେଲିତେ କାମ, ଗୋବିକନ୍ଦିଲେଦେଖେ କିମି
କାମିକ; ପିଲାନେ କିମିନ କିମିନ କିମିନ କିମିନ
କାମ କାମିନାନ୍ଦ୍ରାଙ୍କ ନିତେ ବାଲ୍ପାନ୍ତିନୀ ମୋହୁନ୍ତ ଦୁଃଖିମିଲୁହା;
ମହିମୁହିର ଅନ୍ତର୍ପିଲେକାରୀ କଲିମୁହାତ୍ମ କିମିଲେକାନେକା କିମିଲେ
ମାଦ. କାର୍ତ୍ତିଳେ ହୋଲିଲେକାମିକାରକିନ ତିକିନ ଅବିକ
14,867 ଧରନ୍ତ ଲରନ୍ତ ଘୁଲ ଲେଣ୍ଟ ପିନ୍ଦିନ ପିଲିକିର
ଧୂକିଳ.

ବୁଦ୍ଧି, ମାର୍ଗଶୀଳ ଜୀବିତକୁ; ମୋହୁ ସାଥେ 1894 ଜୟନ୍ତି
ଦେଖାଯିବାରି ମତ୍ସ୍ୟ ୫ ଲେଖି ଦିନ ତାଙ୍କୁଙ୍କ ଦେଖିରେ ଦେଖି
ରକମିକଲ୍ୟାନ କିମ୍ବା ଦେଖିବାରେ ପାଇଁ କରାନ୍ତିଲୁଙ୍କ ଦେଖିବି;
ତୁମିକ, ଦ୍ୱାରା; କିମ୍ବା, ତେବେଇକି; ଅତିରି, ଉପାଧିକରି;
ରଜ୍ୟାବୀ, ଲେଖାକୁ; ଲବହ, ଅଧିକାରୀ କିମ୍ବା; ରଚ, ଅଧିକାରୀ;
ଅରିରକ, ଦର୍ଶିତ ହେବି; ଆପ, କିମ୍ବାଲୁଠାପି; ଦୁଃଖରଙ୍କ ଦୁଃଖ
ପିରିକାଳୀଙ୍କ; ଆଜ୍ଞା, ଲୋକଦେ; ଦୁଃଖକେବେ, ଦୁଃଖରାପାପି;
କେବେବେବେ ବିଦେଶୀଙ୍କ; ଯିତିଲ ରିକନ୍ସିଷ୍ଟ୍‌ର; ବାହେ,
ନେରରୀଲାଙ୍କୁବେ; ଲରୁଥ ପରିଲାଖି; ଲବହ କାମ, ଦୂରାତ
କରନ୍ତି; କେବେବେବେବେ ପରିଦିଶୀଳ ହେବିଲାକିମ୍ବା; ଦେସର ଦେଶ;
ଜମକରିବି ପଦିକ ଦୟା ହେବ, ଦେଖିବିଲିଦେଶ; କେବେବେବେବେବେ
କୁଲେଖନ ହୈବ, କେବେଲାକିମ୍ବା; ଶିଖିବାକିମ୍ବା; ଦୁଲେଖନ୍ତି
ଦୁଲେଖବାନ; ଦୁନ୍ତି ଲାଲିବାନିଦ ଦେଖିଲା; କମରିକୁମି ଦୁଲେଖବାନ
କର କମ ଦେଖିବାନ କମରିକୁମି ଦୁଲେଖବାନ କମରିକୁମି ଦୁଲେଖବାନ
ଦେଖିବା; ପିଲାନେତ ପୋଲିସିକିପିଲାନେତ ଦୁଲେଖବାନ କେବେବେଲ
କେବେବେବେବେ ଆରମ୍ଭିତିବୁ ଲୋକୁମ୍ବ ଦୁଲେଖବାନ. ତାଙ୍କୁଙ୍କ
ପୋଲିସ ନବିକାରକୁ କମିଶ କମିଶ କମିଶ କମିଶ
ପରମାଣୁମୁକ୍ତ ମୋହୁ ଅର୍ଦ୍ଦିଲିଏ ପିକିନ କିମିକ କିମିକ.

କହାରକୁ ମିଳାଇବୁ ଯେତ୍ରଭାବ.

ପାଇଁ 1894 କୁ ଏକଟିକ୍ରମର ମତ 27 ଲେଖି ଦିନ ଗାଲ୍‌
ଲେଲ୍ ବୁଦ୍ଧିଶ୍ଵରଲେଲେ ଅଧିନିକୀର୍ଯ୍ୟରେ ନିର୍ବିଦ୍ଧ ହିବା;
ଯାଏଲେ କୁଠିରେ ଅଧିନିକୀ 834 ଦରତଣ ଦକ୍ଷିଣ ଆଫିନୀ
ହନ୍ତିରେ କରିପାରିବା କାହାରଙ୍କୁ ନାହିଁ । ଅଧିନିକୀର୍ଯ୍ୟ, ରୀ. ଗାଲ୍‌
ଡେରିଜ୍.

වම් 1894 ක්‍රියාත්මක මස සියලු දැනු ජාතීය දෙපාර්තමේන්තු අයුරුදු ඇති අයිතිවාසිකාරකාගේ මිදුලේ ඉදෑ විය

අවිරදු ආක, වන්පැංචේ කන්මලලේ “+” ද වන්පැංචේ
නේ ඉස්සරකා කුකුල් ද, පිළිස්සා ඇති, රහුලයෝගී
මුරු කළ එම්වූස්සේයෙක්. අධිකාරක, සිත්කවෙන
පොත්තාන.

වති 1894 ක්‍රියා නොවුම්බර මස 10 වනි දින ජාර
නේ උරඟී අරුණුදෙය ඇධිකාරයාගේ නිවිශේ ඉදා;
කුලමලේ පුදු පැලුලි එසු වත්පැන්නේ ඉස්සරහා කාකු
ලල් + දා වත්පැන්නේ කඩුමලේ X දා, වන්පැයි
නේ ඇලපනේ යුද යන මේ සිවරණ පුරුෂීකා ඇයි
කත් එලුදෙනෙක්. ඇධිකාරයා, කාගුලුන්යි.

වති 1894 ක්‍රි නොවුම්බර් මස 12 වෙති දින ජප
නේ දකුනු වෝකාර්පලයෙන් අයිතිකාරකාගේ තීව්
දේ ඉද: විටිනාකම රුපියල් 20 ක, වයසන් ආවිරුදු තිං,
වල්ලෙගෙ කෙරවල පුදු, පස්සාකකුල්ලේ “7” ඉජයරහා
වත් කකුල්ලේ “8” ද වෙත්ත්තේ ඉස්සරහා, කකුල්ලේ
මුද යන මේ තීවරණ ප්‍රථමසා ඇශ්ව බෙත්තේ ඉත්ත කැඳි
මිලදෙශයක්. අයිතිකාරකා, අරුමෙශයම් කිහිපයි.

වත් 1894 කුට් කොට්ඨාසිවර මස 17 වෙනි දින එක් හිජාවත්තේන් අධිකිකාරයාගේ ගෙදර පිරි දේ ඉඥ: වයසය 8 මාසයක් ඇති කළු එම තැනූනෙක්. අධිකිකාරයා, ජ්‍යෙෂ්ඨ අභ්‍යන්තර.

ଲକ୍ଷ 1894 ଟଙ୍କା ନେବା ତେବେର ଲଙ୍ଘ 19 ଲେଖି ଦିନ ହୁଏବା
ଅଜେ କବିତା ଲଖିଲେ ତଥାରେ ଉପରେକୁଠାରେଖା ଲେଖିଲି ହିବି:
ଦିନ ରଦ୍ଦ କାହାରି 1ଟା, ପ୍ରତି ରଦ୍ଦ ଆପରିବାରେ 1୧ ଟଙ୍କା ରାତିକାରେ
7.୫୦ଟଙ୍କା କାହାରିଦିଲୁ. ଅବେଳିକୁଠାରେ, କେବାକିଛିଯେବେଳେ.

වත් 1894 ක්‍රි. කොට්ඨාසිකරණ මස 22 වෙති දකු
ගාල්පල් තායාල්පල් අසේනිකාරකායේ තෙදර සිංහ:
Savady තමැනී රන්රන් ඇටවල් 1ද, රන්රන් ඇට
6ද, රතු ප්‍රසාදරුන් 1ද, කොශයක්පාට කොඩිසක් පට
තුල් ඇති සරුරුව 3ද, පටල්ලේ දසු 1ද, ව්‍ය. කම්බ, 1ද
සහ රුපියල් 80 බ් එමන කාසිද. අසේනිකාරකා, ඇල්.
පි. ලේවෝරික්ස්කාර.

සම්බන්ධතාව සඳහා.

ତେବେ) ପାଇଁଲିର ମତ ୨୩ ଲେଖି ଦିଇ କେବୁଳି କହିଯାଇଛି
ଯେ ଜୀବିତର ତୀଙ୍କଣ୍ଡିଃ କହିପାରିଯାଏ ଆହୁ କଥାଟିର
ଜ୍ଞାନ ଅଛେ ତେବେଳିରେ ଜ୍ଞାନାପ୍ତ ଉତ୍ସେଷ ଏ ଲୋକଙ୍କ ବେଳେଟିର
୧କ୍ରମୀ ଅନୁରୋଧ ପୋର୍ଟିଶ ଉନ୍ନତିରେ ଉଚ୍ଚତା
ଦେଖେଗେ ତେବେଲିକି ଆହୁ ଜ୍ଞାନିବେ.

ଦୁଃଖେତମନି.

ව්‍යුත් 1894 ක්‍රියා කොට්ඨාසිල මස 6 වෙති දින ප්‍රකාශ කළ 1,167 දරණ කොරුන් අල්ලන අභ්‍යන්තර ප්‍රසිද්ධ කර තුළු තුළුව උතුවක හකුරුගේ ජේදුව අල්ලන්ට සෙන තාය.

பொலிசுக்கு தேவையான ஆட்களின்

விவரக்குறிப்பு

பெயர்-அம்பனக்குருகே கிரிகோரிஸ், காறுக்கா ம் ஆண்டு ஆவணிமாசம் உருங் தேதி, பலப்பிடிட்டியைச்சேர்ந்த வது துருவில்லவில் திருத்தானெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், வேளாளன், பேளத்து சமயி, கமக்காரன், வயசு-ஈதி, உயரம்-ஏறக்குறைய நிதி அடி ஈ அங்குலம், கறுவல், தலை மூக்கு வாய்-பெரியவை, எல்ல பற்கள், சிறு கண்கள், மயிர்-செம்பட்டை நிறம் கொண்டையாய் முடியப்பட்டிருக்கின்றது, தாடி மயிருண்டு, குனிந்து நடப்பான், இரு காதுகளிலும் மயிருண்டு, அடிபாதங்களில் வெண்குட்டமுன்றி, பிறந்தவிடம்-காலூடுவை, பொதுவாய் வசிக்குமிடம்-வாஹாருவில், இடைக்கிடையே வகிக்குமிடங்கள்-பொரோகாம், பொடிவள், அழுகொட, நாரோங்குறித்த, ஊசாமிழிடம்-பத்தேகாமம், விவாகங்கெய்தவன், காலூடுவலிலிருக்கும் சல்மானும், ஜூகேக்கு

ம், கரேவிலை டி சில்வாவும் அவன் சகோதரர், அம்பா ஜையிலிருக்கும் விதானை ஆராய்ச்சிக்கும், அம்பாஜீஸ் பொல்காலூவிலை என்னுமிடங்களிலிருக்கும் பொலை உத்தி யோகஸதருக்கும் அவனை நன்றாய்த் தெரியும். அவனை பிதித்தசலுக்காசப் பலப்பிட்டி பொலை நீத்வானால் விடப்பட்டிருக்கிற விருந்து இலக்கம் கங்கா.

பெயர்-தொடாம்பகமகே பழன், கறுகசம் ஆண்டு கார்த்திகைமாசம் அங் தேதி, காலி தொாப்பையில் திருட்டுனெனைக் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்கவன், வேளாளன், பொத்த சமயி, கமக்காரன், வயசு-உ, உயரம்-நு அடி, கல்ல தேகம், கறுவல், தோற்றமான மூக்கு, முன்னீண்ட புற்கள், பெரிய கபிலங்கை கண்கள், கறுத்த மயிர் கொண்டையாய் முடியப்பட்டிருக்கின்றது, அற்பதாடி மயிருண்டு, கண்ணத்தெலும்புகள்-உயர்ந்தவை, நீண்ட தலை, இரண்டு காலகளிலும் வெண்குட்டமுண்டு, தழும்புகளுண்டு, பிறந்தவிடமும் பொதுவாய் வசிக்குமிடமும்-தொராப்பே, இடைக்கிடையே வசிக்குமிடம்-பிலானை, ஊசாடுமிடம்-கொழும்பு, விவாக்குஞ்செய்யாதவன், தொடம்பேகமகே சிஞ்சோஆப்பு அவன் தகப்பன், கொடகங்தகே பொலூமி அவன் தாய், பிலானையிலிருக்கும் பபராந்தகே ஷூந்திரிக்குக்கும் கொடகங்தகே நிக்கலசுக்கும் அவனை நன்றாய்த் தெரியும், கண்டியைச் சேர்ந்த அம்பிட்டியில் அவனுடைய பாட்டென்றுவனிருக்கிறான். அவனைப் பிதித்தசலுக்காகக் காலிப் பொலை நீத்வானால் விடப்பட்டிருக்கிற விருந்து இலக்கம் கசஅள்ள.

பெயர்-சால்ஸ் சமரவிக்கிரம, கறுகசம் ஆண்டு அங் தேதி, காலி தொராபேயில் திருட்டுனெனைக் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்கவன், வேளாளன், பொத்த சமயி, வியாபாரி, வயசு-உ, உயரம்-நு அடி, கல்ல தேகம், கறுவல், முற்பற்கள்-அராவினவைகள், பெரிய கண்கள், கபிலநிதி மயிர் கொண்டையாய் முடியப்பட்டிருக்கின்றது, அற்ப தாடி மயிருண்டு, முக்கு-தோற்றமானதல்ல, அகற்ற தோள், பிறந்தவிடம்-அங்குலுகாலூ, பொதுவாய் வசிக்குமிடம்-தொராப்பே, இடைக்கிடையே வசிக்குமிடம்-தொடாம்பே, ஊசாடுமிடம்-கொழும்பு, விவாக்குஞ்செய்தவன், மக்களாருத்தியுண்டு, டன் இலையஸ் டி சில்வா சமரவிக்ரம குண்சேக்கரவும், திடோனிஸ சமரவிக்ரம குண்சேக்கரவும், அவன் சகோதரர், பிலானையிலிருக்கும் பொலை உத்தியோகஸதருக்கும், கோகளைப் பொலை ஆராய்ச்சிக்கும் அவனை நன்றாய்த் தெரியும். அவனைப் பிதித்தசலுக்காகக் காலிப் பொலை நீத்வானால் விடப்பட்டிருக்கிற விருந்து இலக்கம் கசஅள்ள.

திருட்ப்பட்டது.

கறுகசம் ஆண்டு ஜூப்பகிமாசம் உல அங் தேதி, காலிக்கும்பல்வெளையில் சொந்தக்காரனுடைய வளவிலிருந்து : காலி அங்கு முழுசிப்பல் இலக்கத்தையுடைய ஒற்றைமாட்டு வண்டில் க. சொந்தக்காரன், ரி. ஏசி. சியதோரிஸ.

கறுகசம் ஆண்டு கார்த்திகைமாசம் அங் தேதி, யாட்பாணம் அரளிவடக்கில் சொந்தக்காரனுடைய வளவிலிருந்து : இடது பக்கத்தில் ஒரு குறியும் இடது முன்னால்ல க என்னுங் குறியும், இடது கண்ணத்தில் குறியில் சுடப்பட்ட சிவப்புவ கறுப்புமான பசக்கன்றுக, வயசு க. சொந்தக்காரன், சின்னவன் பொன்னன்.

கறுகசம் ஆண்டு கார்த்திகைமாசம் யூ அங் தேதி, யாட்பாணம் அரளிவடக்கில் சொந்தக்காரனுடைய வளவிலிருந்து : இடது பக்கத்தில் மு என்னு மெழுத்தும், இடது கண்ணத்தில் + என்றும், இடது முன்னாங்காலில் ஒரு குறியும் சுடப்பட்ட கறுப்புப் பசக, கழுத்தில் வெள்ளீப் புள்ளிகளுண்டு. சொந்தக்காரன், நாடுமுத்தி.

கறுகசம் ஆண்டு கார்த்திகைமாசம் யூ அங் தேதி, யாட்பாணம் வண்ணர்ப்பண்ணைக்கிழக்கில் சொந்தக்காரனுடைய வளவிலிருந்து : இடது முன்னாங்காலில் மு என்னு மெழுத்தும், இடது பக்கத்தில் 8 என்றும், இடது பின்னால்ல 7 என்றும் குறியில் சுடப்பட்ட கனுக்கின்ற பருவமுள்ள கறுப்புப் பசக, துனிவால் வெள்ளீ, வயசுக்க, விலை ரூபாய் உம். சொந்தக்காரன், ஆறுமுகம் கனப்பதி.

கறுகசம் ஆண்டு கார்த்திகைமாசம் யீ அங் தேதி, கொப்பியாவத்தையில் சொந்தக்காரனுடைய வீட்டின் வருந்தையிலிருந்து : கறுப்பு ஆடு க, வயசு ஏறக்குறைய அ மாதம். சொந்தக்காரன், ஜாகைஆப்பு.

கறுகசம் ஆண்டு கார்த்திகைமாசம் யீ அங் தேதி, தொப்பித் தோட்டத்தக் கடவலத்தோட்டத்தைச்சேர்ந்த கூலிலைவிலிருந்து : நீலமுள்ள வெள்ளி அரைஞன்க, வெள்ளிமாலைக, காசு ரூபாய் எ சதம் இம். சொந்தக்காரன், பொடி சிஞ்சோ.

கறுகசம் ஆண்டு கார்த்திகைமாசம் உட அங் தேதி, காலி மாகலவில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : பொன்வழி க, பொன்மணி க, சிவப்புப் பட்டிச்சாரம் க, பல்திறங்களுள்ள அரைப்பட்டுச் சாரம் க, பட்டிக்கலேஞ்சி க, கம்பாயம் க, காசு ஏறக்குறைய ரூபா உம். சொந்தக்காரன், எல். ரி. லெவமரிக்கார்.

கண்டெடுக்கப்பட்டது.

கறுகசம் ஆண்டு கார்த்திகைமாசம் உக அங் தேதி, கொழும்புக் கோட்டைக் குதீன் ஸற்றிற்றில் : கொசுதடிக்கிற வெள்ளைக்குதீரை மயிர், பிடி கறுப்பு, தோற்பட்டியுண்டு. சொந்தக்காரன், கோட்டைப் பொவி வெள்ளீபெஞ்சப்பந்து எழுதிப் பெற்றுக்கொள்ளவும்

அறிவித்தல்.

கறுகசம் ஆண்டு கார்த்திகைமாசம் கூ அங் தேதி, கக்காம் இலக்கக் கள்ளரப் பிடிக்க அறிவிக்கும் பத்திரிகையில் பிரசித்தம்பண்ணப்பட்ட உடுவக்கலூக்குருகீசுபெதா பிடிப்பட்டிருக்கிறன்.

L. HOLLAND,

for L. F. KNOLLYS,
Inspector-General of Police.

Police Office,
Colombo, November 29, 1894.